

காந்தி சுதாராஜியின் வெளியீடு

இந்து சுயக்கியான சங்கத்தாரால் பரிபாலிக்கப்பட்டுவருகின்ற

வாராந்த திராவிட சுயக்கியான பத்திரிகை.

[VOL V—No. 4.]

MADRAS:—SUNDAY JANUARY 24, 286.

[MONTHLY, 4 ANNAS]

சொல்லுக சொல்லைப் பிறிதோர்சொ வச்சொல்லை
வெல்லுஞ்சொ வின்மை யறிந்து—குறள்.

Charles Bradlaugh, M. P. மனத்தின் நிலைமை.
செல்வர்க்கழுது செழுங்களை
தாங்குதல்.
ஒற்றுமை.
பருவத்தே பயிர்செய்.

தமிழ் பேசுப்பொழுது இங்கிலீஷ்வார்த்தைகளை உபயோகித்தல்.
காலஞ்சென்ற சச்சிதானங்தப்பிள்ளையர்கள்.
முனிசிபல் எலக்ட்டன்.
வர்த்தமானம்.

CHARLES BRADLAUGH, M. P.

ட்டலிவையம் அவர் பார்லிமெண்டில் ஜனங்களிலுமையாக்களை மெடுத்துக்காட்டி அன்னேர்க்கு அஷ்கலமானவைகளை வகிப்பதற்கும் பிரதிகூலமானவைகளை மொழி ப்பதற்குமே அல்லாயல் நிர்சரவாதத்தின் உண்மையைப் பார்லிமெண்டில் நிலைகாட்டவல்லவென்பதே. நிர்சரவாதமானது சிலைப்பதற்கு பார்லிமெண்டு வேண்டியதிலேயே. பிராட்லாவாலும் இன்னும் பிறராலும் வர்த்துள்ள கிரந்தங்களே போதுமானவை. இக்கிரந்தங்களைக் கண்டிப்பதே நிர்சரவாதங்களையாம். பதிசாத்திரங்களின் உண்மையை ஸ்தாபிப்பதே மேலைய நிர்சரவாதக் கிரங்களைக் கண்டிப்பதோம். இதைசப்யாமல் நிர்சரவாதத்தைக் கண்டிக்கும் பொருட்டு நிர்சரவாதிகளை பாதிக்கப் படுதல் கொடுப்பைத் துணியான்மூலுடை தொக்கும்.

D.

மனத்தின் நிலைமை.

அறிபாயைக்குத் தொண்டு பூண்டோமுகுதலிலுமிக்க வீனத்துவமான தொன்றில்லை யாதலாலும், சுயாதினத்தினு பிக்கது அறிவினிடத்துதிப்பதில்லை யாதலாலும் கன்மையை விரும்பித்திமையை வெறுக்கும் ஒவ்வொருவரும் பேற்றுயியவேண்டுவது சுயாதினமாகும். ஆயிலும் மனிதலுமையை கிரித்திருத்தப் பூர்வம் தொட்டுத் திட்டப்புகள் அஃது முழுவதும் அறியாமைக்குத் தொண்டுபூண்ட சரித்திரமாகவே முடியும். மனிதர் அறிபாயைக்குத் தொண்டுபூண்டு வருகையில் அரசன் குரு இவ்விருதிற்தாரும் கூடிக்கொண்டு அவர்களைத் தந்தம் மனம்போன்படி பெல்லாம் ஆட்டுவித்து அவர்கள் ஊழியத்தாலும் ஊதிபத்தாலும் வயறு வளர்த்துவதற்கான். இவ்வாறு இவ்வாறு இவ்வசத்தில் வயறு வளர்க்கும் வியாபாரமானது இடையில் ஓர்கால் ஊனமடையாவண்ணம் அன்னேர் மன்மடையில் மூடாக்கியெனும் கூச்சடித்து அக்கூச்சிலிட்டராக அபிமானம், பிடிவாதம், வைராக்கியம், கோபம், கோரீம் முதலிய மதகணங்களைக் கட்டிக் காவல்வைத்து விட்டனர். இக்காவலினிடத்துக் கட்டுப்பட்டுள்ள மனமானது பிரபஞ்சத்தின் கண்ணேபுள்ள விஷபாதிகளைத் தானே சுதாவினேகண்டறிய முடியாததாப் குருக்கள்மார்களால் சோல்பப்பட்டவைகளைச் சோல்பப்பட்டவாறே மற்றும் அரசர்களால் செப்பச் சோன்னவைகளைச் சோன்னபடி செய்தும் வருகின்றது.

இவ்வாறு மனமானது குருவின் கிட்சைக்கும் இராசாவின் ஆக்கினைக்கும் உட்பட்டு, அரசனைக்கிப்பி புருஷைக்கைவிட்டதுபோல், அறிவின் புத்திரனுகிய சுயாதினைக் கைவிட்டு அறியாமையின் புத்திரனுகிய அடிமையைன நம்பி அவனுக்குத் தொண்டுபூண்டு அந்தகாரமெனும் அடவிபுள் சிறைப்பட்டிருக்கின்றது. மனமானது இத்தகைய நிற்பாக்கிய ஸ்திதியிலிருக்கையில் சுயக்கியான குரியனுதயமாதலும் அந்தகாரமென்னும் அடவியில் பதங்கிக்கிட்டத் தியாயமென்னும் சிங்கமானது கர்ச்சனை செப்பதெழுங்கு மனதைச் சூழ்க்கு காவல்செய்து நிற்கும் அபிமானம், பிடிவாதம், வைராக்கியம், கோபம், கோரீம் முதலிய மதகணங்களைக் கட்டிக் காவல்வைத்து விட்டனர்.

இதுநிற்க புத்திசாலிகள் அறியவேண்டிய தியாதெனின் பிராட்லா அவர்கள் பார்லிமெண்டிற்குத் தெரிந்தெடுக்கப்ப

தமாக்குகின்றது. அதமாகிவரும் இம்மத கஜங்கள் மன்றையில் நாட்டப்பட்டுள்ள மூட விசுவாசத்தினி டமாகப் பினைக்கப்பட்ட வாக்காக கொத்துயிருப்தா முமாகத் தொங்கியவாறே யெங்கும் துயரமென்னும் துர்நாற்றத்தை வீசாநிற்கின்றன. இத்துயரமென்னும் துர்நாற்றமானது மனிதர் இன்றியமையாமல் சுவாசிக் கவேண்டிய நீதியாகிய காற்றினைக்கெடுத்து விடாவன் ணம் மூட விசுவாசமுனையைபும் அதனைப்பற்றித் தொங்கிக்கிடக்கும் பிரோதங்களாகிய அபிமானம், பிடிவாதம், ஷவராக்கியம், கோபம், கொடுரம் முதலியவைகளையும் மனதினின்று நீங்கி யப்புறப்படுத்தி விடுவோ மாக, விட்ட வப்பொழுதே சுயாதினம் பெற்று சுசிர்தமலைவது திண்ணமாம்.

D.

செல்வர்க்கழுகு செழுங்கிளைதாங்குதல்

செல்வரொனினும், பொருளாளரொனினும், திரவியவந்தொனினும், பணக்காரரொனினும் மொக்கும். ஆனால் தம்மைப் பிறர்பொருளாளரொன்று மதிக்கும்படிடிட்டுள்கவன்டிமுதலியலை செய்து வீண் டம்பவேடங்கள் தரித்து ஆடப்பரத்துடன் செல்வர்போல் நடித்து வருபவர்களும், கையிலோர் காசுக் கும் வழி யில்லாவிழினும் கணத்த வியாபாரத்திற் றலையிடுக் கொண்டு கடன்வரங்க அஞ்சாது கடையிற் காலைக்கிள ப்பிக்கொள்ளுபவர்களும் செல்வவந்தராகார். இவ்விந்துநாட்டின் கண் வாஸ்தவத்திற் பணக்காரர்களாக உள்ளார் தாங்கி வரும் செபுங்கிளையாதென வாராயுமிடத்து எமது இந்துத னவான்களால் ஆதரிக்கப்பட்டு வருபவர்கள் பிராமணரும் தாசிவேசி மார்களும், சாராயக் கடைக்காரரு மாக விருக்கின்றனர். மேலை மூன்று பகுப்பினராலும் செல்வவந்தர்களது செல்வமானது நாளாவர்த்தியில் முதுமதிபோல் தேயங்கு விடுகின்றது. ஆனால் செல்வர்களால் ஆதரிக்கப்பட்டு வரவேண்டியவர்கள் யாவரோவெனின் விளம்புவேம். நமது நாட்டில் பிறந்து வளர்க்குதலான நம்மவர்களில் சீவனமற் றுள்ளவர்களே எமது நாட்டு சீமான்களால் ஆசரிக்கப்படத்தக்கவராவர். அவர்களை யெல்வாறு ஆதரிப்பதெனின் எமது நாட்டார்க்குக் கைத்தொழிலால் செய்து முடிக்கவே என்றிய பொருள்களைனத்தையும் பிறதேசத்தாரால் செய்து கொடுக்கப்பெற்றுமல் எமது நாட்டில் சீவனமற்றுள்ள நம்மவர்களைக்கொண்டு செய்துகொள்ளுதலாம். இவ்வாறு செய்வதினால் எமது தேசத்தவர்களுக்கு வேண்டிய வைனத்தையும் நாமேசெய்துகொள்ளுகிறவர்களாகிறோம். பிறதேசத்தவர்களிடத்தில் எதிர்பார்க்க வேண்டாதவர்களாகிறோம். ஆகவே எமது தேசத்துத் திரவியம் பிறதேசத்திற்குச் செல்லாது. அஃதன்றியும் எமது நாட்டிலுள்ளவர்களுக்குச் சால்லாது. அஃதன்றியும் எமது நாட்டிலுள்ளவர்களுக்குச் சால்லாது. ஆவனக்குறிஜறவெய்தாம விருக்கும்படியாக எமது நாட்டார் சீவனக்குறிஜறவெய்தாம விருக்கும்படியாக எமது நாட்டுச் செல்வர்கள் தக்க முயற்சிகளையும் கொடுக்கவேபெனி, சின்கோனு, காபிமுதலிய பிலான்டேஷன் கம்பனி களைப் போல் சுதேசத்தவர்களுள் கம்பனிகள் ஏற்படுத்தி நமக்கு வேண்டியவைகளை எல்லாம் நாம் செய்துகொள்ளும் படி இயற்றலே ‘செல்வர்க்கழக செபுங்கிளைதாங்குதல்’ என்னும் வாக்கியத்தி னற்கருத்தாம். இவ்வாறு செய்யத்தக்க சீமான்களில்லாமலே எமது நாடு நாளாவர்த்தியில் கஷ்ணதி சையை நாடிச் செல்லாநிற்கின்றது. செல்வர்காள்! எமது நாடு இவ்வாறு நாஞ்சுக்கு நாள் பீடடைந்து வருதலே நீங்கள் ஏற்றுத்துப்பார்க்காமலும் ஏனென்று கேட்காமலுமிருந்தாலே வழகு? பளா! பளா!! நன்று! நன்று!!

13

கற்றுமை.

ஒற்றுமையென்பது ஜக்கியம். இவ்வொற்றுமையால் வரும் பயன் மிகப்பெரிது. ஒற்றுமை ஓருவர்க்குண்டாவது முதலிலே தந்தை தாயருடன். அப்பால் சகோதரருடன். அப்பால் சுற்றத்தாருடன். அப்பால் சினேக ரூடன். அப்பால் சுஜாதியாருடன். அப்பால் சுயலூராருடன். அப்பால் சுயமத்தீர்த்தருடன். அப்பால் சுயபாழையாளருடன். இவ்வாறுபெருஸ்தருடன். அப்பால் சுயபாழையாளருடன்.

கிவிரியும் ஒற்றுமைக்குத்துளையா யுள்ள — முயற்சியும் அறி வும் இவைமூன்றாங்கூடுங்கால் எவன் பகைவான்? எவனைவெல்லுதலரிது எக்காடு கழனியாகாது? எம்மலை பள்ளமாகாது எது அசையாது? எது பெயராது? எக்கிராமம் பெரியங்கூ மாகாது? எக்கடல் தூராது? எவர்பசியிருப்பர்? எவர் துங்பு றுவர்? எவன்உதவிபுரியான்? எவன் இரங்துண்பான்? எது முடித்தற்கரியகருமய்? எதுகிட்டாதபொருள்? நம்மவர்களுக்குள்ளே இஃதில்லா திருப்பதினால் எவ்வளவுகேடுகள் உண்டாயிருக்கின்றன? நம்மவர்கள் யாதாயினும் ஓர்கருமத்தை நடத்துதற்குஞ்சு கூடுதல்அரிது ஒரோவழிக்கூடுகினும் ஜக்கியத்தோடு நலைபெற்று எடுத்த கருமத்தை நிறைவேற்றல் மிக அரிது; அவர்கள் ஜக்கியமே யின்றிப் பெரும்பான்மையும் தங்கள் உள்ளத்தில் விளையும் பகையையும் அழுக்காற்றுறையுமே பாராட்டிக் கலகம்விளைத்து எடுத்த கருமத்தை நெகிழுவித்தலே வழக்கம். இதுபற்றியே நம்மவர்கள் வெள்ளகிக் கெறிவைதிக்கெறி என்னுமிரண்டினும் மேன்மையடையாது, அன்னிய தேசத்தார்களும் அன்னிய பாதையாளர்களும் அன்னிய சமயத்தார்களுமா யுள்ளவர்களாலே அவமதிக்கப்பட்டுத் தலைவரிழ்கிறார்கள். ஒற்றுமையுடையவர்கள் தமது சுற்றுத்தார் சுயலூரார் சுயபாதையாளர் என்றுமிவர்களுக்கு வருக்கு துண்பங்களை தமக்கு வந்தவைகளாகப் பாவித்து விலக்க முயல்வர் கூடாதாயின் அவர்களோடு தாழும் சீர்த்துன்பத்தை யநுபவிப்பார்கள். இப்படியிருந்தால் எவ்வளவுபெருமை எவ்வளவுசங்தோஷம்! எவ்வளவுசகாயம்! எவ்வளவு புண்ணியம்! எவ்வளவு நன்மை; நம்மவர்கள் ஜக்கியமாயிருக்கின் அரசினர் அஞ்சாதா ஒன்றை வழக்கத்துக்கு மாறாகச் செய்வாரா? செய்ய நினைப்பாரா! இவ்வுரிலே வர்த்தகம் இறங்கியது எதனால்! முன்னில்லாதகேடான வழக்கங்களுண்டாயினது எதனால்! தரித்திரமிகுந்தது எதனால்! எல்லாம் நம்மவர்களிடத்தில் ஒற்றுமையில்லாத காரணத்தாலன்றோ! ஒற்றுமையிருக்குமாயின் எத்தனை தொழிற்சாலைகள் இங்கே உண்டாகா? எத்தனைபொரிய வர்த்தகக்கூட்டங்களுண்டாகா! எத்தனை ஏழைச்சனங்கள் இவ்வுரில் ஜீவனம் பெற்றார்கள்ஜீயோ? ஜக்கியமென்பதுஉண்டாக்கக்கொள்ளக் கூடாததோர் அரியகுணமா? அதனை யுண்டாக்குங்கால் பத்து எட்டுச் செலவாகுமா? யோக்கியதை குறைந்து விடுமா? ஜாதிக்கடாததொழிலா? நம்மவர்களே! ஜக்கிய மில்லாமை எல்லே முன்னரோ நாட்டைப் பறிகொடுத்து விட்டார்கள். அன்னியர்க்கையில் அகப்பட்டுக்கொண்டார்கள். இனி அவர்க்கையினின்று மீள்வது அறிதானாலும் அவர்கள் உங்களை அடிமைகளென்றெண்ணித் தலையில் கால்வைக்க விடாதீர்கள். இப்போதுள்ள ஓரற்ப ஜக்கியத்தினாலுமன்றோ பிறர்மயங்கி அஞ்சி நம்மிடம்வந்து ஏணங்குகின்றார்கள் பூரணஜக்கிய முண்டாயிருப்பின் அவர்களென்ன செய்யார் என்பதை யுணரக்கடவீர்கள்.

ஒண்பர்கள் ! மேற்கூறிய “பருவத்தேபயிர்செய்” என்ற வாக்கியார்த்தம் பக்குவ காலத்திலேயே பயிரிட என்பதே. இஃது ஒன்றையே குறிக்காமல் பொதுவாக-பொற்றம்பியானது எவ்விதவேலைக்குங் தளர்ந்து வருமாறு இச்சிறுவாக்கி யமும் ஏத்தனை விஷயங்களுக்கு அங்வய மாகின்றதென பின் வருவனவற்றாற் காண்க. அவையாவன.

குழந்தைகள் வித்தியாப்பியாசம் செய்யப்படும் பருவத்தில் மாத்திரம் கல்வி யாரப்பன்செய்தால் பலன் தருமேயொழிய அதற்கு முன்னேனும் பின்னேனும் தொடங்குதலால்சாதாரணமாய்ப் பிரயோசனமின்றே. அந்தோ ! விளையாட்டுப்பருவத்தை நீக்கிவித்தைபயிலுப்பருவத்தைக்கொக்கிக் கல்கற்பியாமற் போக்கினால் எங்குனம் நிஷ்டிரயோசனமாமோ அதுபோலும் நெல், கம்பு, கேழ்வரகு, சோளம், சாமைமுதலிய தானியங்களும்; திராட்சை முதலிய கனிவர்க்கங்களும்; அவ்வா, பீர்க்கு, புடல், சுரை முதலிய காய்களும்; மல்லிகை மூல்லிகை சாமந்தி புஷ்ப தினுசுகள் முதலிய தாவரங்களையும் அதனதன் காலத்தில் பயிர் செய்தாலன்றி அபலமாவதுபோலும்; கோழி, வாத்து, புரூ, ஊர்க்குருவி, காகம் மூதலிய புள்ளினங்களும் அதனு இயல்பாகவே தன்தன் பக்குவகாலத்திற் கூடாவிடி.ன் விருத்தியின்மைபோலும் : ஆடு மாடு, யானை பூஜை, எலி புலி, முதலியவிலங்கினங்களும் தத்தம் பருவகாலத்திற் சேராதொழியின் பெருக்கின்மையாம்; கெளளி. விருச்சிகம், கரப்பான்பூச்சி முதலிய பூச்சியினங்களும் கூட்டுறவின்றி யிருந்தால் பிரயோசனமின்

மைபோலும்; பாம்பு முதலிய ஊர்வன தினுசக்ஞம், ஆமை
மச்சம், மகரம், யண்டுகேம் முதலிய நீர்வாழ்வனவும் மேற்கூ-
றியவாறு நன்றேல் விருத்தி நாசமும்; மாணிட வகுப்பாகிய
நாமும் பெண்பாலர்க்குக் கருவுதிக்குங் காலங்களை யோர்ந்து;
ஆண்பாலர் சேர்ந்தாலொழிய புத்திரப் பேறின்றி யிரு-
ப்பதுபோலும்; ஒவ்வொன்றும் தத்தம் பக்குவகாலத்தில் ப-
யிர்செய்து பல்கிப்பெருகி யிருக்கின்றதைத் திருந்தாந்தா-
நுபோகமாய் நாம் கண்டுவெருவதுடன் வைத்திக மார்க்கத்திலு-
ம் குருவானவன் சிவ்யனுடைய பக்குவா பக்குவத்தைக்
கண்டு பாத்திரா பாத்திரமறிக்கு சரியை கிரியை யோகம்
ஞானம் ஏன்னும் சதுர்பாகத்திற் குரியவனே அவற்றின் அ-
ங்கங்கட்ட குரியவனே வென்று பரீட்சித்து அபக்குவனுகக்
காணின் அவைனச் சாதுசங்கப் பழக்கத்தில் வைத்து அன்-
நேர்க்கழபணியும் விருத்தியிலிருத்தி பக்குவனுகக் காணின்
ன் மேற்சொல்லிய நான்கிலெதற் குரியவனெனத் தெரிக்கு
இல்லற தர்ம பாத்திரனுயின் சமுசார சகிதமாயும், துறவ-
றத்திற் கபாத்திர னல்லனுயின் துறவற சகிதமாயும் போதித-
த்து; அதனைவனைக் கிருதகிருத்திய ஞக்குவன் போலும்;
கோய்கள் அபாயங்கள் முதலிய கேள்வெனபோற் காணின்
அப்பக்குவத்தையும் தெரிக்கு அக்கெடுதிகளினின்றும் நீக்
கிக்கொள்ள முயற்சிப்பதுபோலும்; இன்னன பலவற்றிற்கு-
ம் அதனதன் பக்குவத்தை முன்னிட்டும் அபக்குவத்தைப்
பின்னிட்டும் ஒவ்வொன்றையு மாரம்பிக்கவேண்டுமே யல்-
லது வேற்றலவென்பதே ஷ வாக்கியத்தின் தாற்பரியம்
நிற்க—

சிற்சில லோகபாத்திரங்களும் மட்பாண்டங்களும் கண்ணுட்டி பாத்திரங்களும் செய்யுங்காலும் ‘பருவத்தேபயிச்செய்’ என்றவாக்கியத்தை அனுசரிக்காத பட்சத்தில் நாளை மேயன்று? அதற்கியும் பொன் வெள்ளி முதலிய லோகங்களால் ஆபரணங்கள் செய்யும்போதும் ஷ- வாக்கியத்தை அனுசரிக்காதுவிடின் நிஷ்ட பிரயோசனமேயல்லவா? ஆகையால் மேற்படி வாக்கியம் பல விஷயங்களுக்கு மழைந்த ஒரு சிறு வாக்கியமென்பதில் சந்தேகமென்ன?

மேற்கூறிய வாக்கியத்திற்குத் துணையாக “காற்றுள்ளபோதே தூற்றிக்கொன்” என்ற லோகவசனமு முண்டு இவ்வசனத்தையும் சற்றீற்றக்குறைய யாவரும் அறிந்தேயிருப்பார் ஆயினும் “பருவத்தேபயிர்செய்” என்பதும் “காற்றுள்ளபோதே தூற்றிக்கொன்” என்பதும் ஒன்றையிருந்து கட்டும்பக்கம் கொடுக்கலாம் மேலும் சமயம் நேர்ந்தபோது முடிவுபெறச் செய்துகொள்ளாதகாரியங்கள் “தருணக் தப்பினால் மரணம்” என்ற லோகவசனம் போலாவதற் கியாதொரு ஆட்சேபனையுமில்லை.

ଶ୍ରୀ ଶ୍ରୀ

தமிழ் பேசும்போழுது இங்லீஸ் வார்த்தை
களை உபயோகித்தல்.

பூமியில் பாதைகள் பல. அவைகளைச்சிலர் அனேகமாயும் சொற்பமாயும் கற்றுத் தேறியிருக்கிறார்கள். இதைக்குறித்து அதிகம் விஸ்தரிப்பது என்னுடைய நோக்கமால்குறித்த விஷயத்தைக்குறித்துக் கொள்ளுச்சால்ல இடங்கொடுக்கள். நம் நாட்டவர்கள் அனேகர் இங்லிஷ் பாதையும், தமிழர்கள் சுயபாதையாகிய தமிழ்ப் பாதையையும் கற்றவர்களா யிருக்கிறார்கள் அவர்களிற் சிலருடைய பிசைகையே இங்ஙனம் எடுத்து காக்க வந்தேன். தமிழ்ப்பாதையானது தன்னிலே பத்தனா மாற்றுத் தங்கம்போல் ஜோதியாய் விளங்க, இங்லிஷ்பாதையோ தற்கால அரசாட்சியாரின் ஆருடைகளைலும் சகல இடங்களிலும் அதேமயமாய் இலங்குகிறது. பின்னே, இலவ யிரண்டும் குறைவற்ற பாதைகளைன்பதற் கையமில்லை. இவைகளைப் பிசைகறப்பேசவதே உத்தமம்.

இதன்றி, மேற்சொன்ன இரண்டு பாலைகளிலும் அதிக அறிவுடையோரும், சாதாரண அறிவுடையோருமான தமிழர், தமிழ்பேசும்பொழுதே அதைவிட்டுச்சில இடங்களில் வேணுமென்றே, அல்லது தமிழாறியோ, தமிழுக்குப்பதில் இங்விட்டவார்த்தைகளை ஊடும்பாவுமாய்ச் சேர்த்து ஒரு நிமிஷத்துக்குப் 10 தரமாவது உபயோகித்துப் பேசிக்கொள்கிறார்கள். அப்படி பேசுவது இங்கிலிங்கா? தமிழ்கா? அல்லது இங்கிலிங்கதமிழா? தமிழ்பேசும்போது இங்விட்டவார்த்தைகளையே உபயோகித்துப்பேச விரும்புகிற ஒருவர், தான் இங்விட்டபேசும்போது தமிழ் வார்த்தைகளையும் சேர்த்துப் பேசுவதன்றுயிருக்குமா? அப்படிப்பேசினால் அதைஇங்கிலிங்காய்ர்சொல்லுவார்? இப்படிப்பேசுதல் கேவலம் என்றால் தமிழுடன் இங்விட்ட பதஞ் சேர்ப்பதும் ம

ஹூகேவலமே. இப்ப்ரதியே அதிகம்படித்த மஹான்களும் பேசிக்கொள்ளுகிறார்கள். ஆனால் தமிழில் தெரியப்படுத்தக் கூடாததும் தமிழிலே சலுஜமாய் வழக்கிப்போய் நாட்டுப் புறத்து ஜனங்கள்கூட நாடோடியாய் உபயோகிக்கிறதுமான இங்கிலிட் சொற்களை தமிழில் உபயோகிப்பதைக் குறித்து நான் ஆகேஷபிக்கிறதில்லை. அங்கு வசியமான அநேகங்கள் சொற்களைச் சேர்ப்பதுதான் தகாது உதாரணமாக:—

ஒருங்கள் இருவர் தமிழில் சம்பாஷித்துக்கொண்டு போ கையில் ஒருவர் மற்றொருவனைப்பார்த்து, உம்முடைய மகன் எங்கே வாசிக்கிறுனென்றுகேட்க, மற்றவர் மறுமொழி யாக, என்னுடைய எல்லெட்ஸ்ட் ஸன் (Eldest son) டாஞ்ஜரீ (Tanjore) கல்லீஜில் (College) வாசிக்கிறுன், அவன் அறிவில் நானுக்குகள் இன்கிரீஸ் (increase) அடைய சகல மீன்சுகஞ்சும் (means) இருக்கிறது; அவனுக்கு இப்போது மெழுக்கல் முபாக்ட்டுமென்றில் (Medical Department) இன்டெரஸ்ட் (interest) இருக்கிறபடியால் என்னுடைய லைவ்ஸ்டமிலே (life-time) அவனை பெட்டர் ஸ்டெப்புக்குக் (better step) கொண்டுவர வேணுமென்பது என்னுடைய புல் (full) ஒப்பீனியன் (opinion) என்று முத்தார்.

பாருங்கள் ! இதில் எத்தனை இங்கிலிவ் வார்த்தைகளைக் கட்டாயமாய்ச் சொருகிவிட்டார். ஷீ வாக்கியத்தில் கண் டிருக்கும் இங்கிலிவ் சொற்களுக்குத்தக்க தமிழ்ப்பதம் தமிழ்ப் பாவையில் இல்லையென்று இவரிப் பிடிப்பேசினார். இந்த வசனத்திலேயே இங்கிலிவ் தெரியாத ஒருவரிடன் சொன்னால் அவருக்கு அதின்கருத்து முக்கால் வாசி பிடிப்பாதே. இப்பறி அதிக உத்தியோகஸ்தர், தொழிலாளிகள் ஆபீசகளிலும், மாணுக்கர், உபாத்திமார், பள்ளிக்கூடங்களிலும் சதாரணமாய்ப்பேசுவது, தமிழ்ப்பாவையை அசட்டை செய்வதா யிருக்கிறது. சுதேசபாவையை வெறுத்து அங்கிலேய பாவையில் அதிகக் கருத்துகொண்டு திருக்கிற அநேக இந்துமாணுக்கர் பரீட்சைகளில் தங்கள் சுயபாவையைகிய தமிழில் அநேகமாய்த் தவறுக்கிறார்கள்.

பேசினால் தமிழில் பேசு; தப்பினால் இங்லீஷில்பேசு; இரண்டையும் போட்டுப் பிசையாதே: இதின் மேன்மையும், அதின்சாரமும், கெடும். மேலும் தமிழர்தான் இங்லீஷ் த் தற்பாகக் குட்படுகிறார்கள். தமிழ்கற்ற இங்லீஷா தமிழ்பேசுகையில் இங்கிலிங் வார்த்தைகளை உபயோகித்துப் பேசுகிறார்களா? இல்லையே. பின்னே தமிழர், தமிழ்பேசுப்போது இங்கிலிங் பதங்களை உபயோகப்படுத்த இவர்கள் வெள்ளையனுஷ்டாப் பார்க்கிறும் இங்கிலிங்கில் அதிகப் புளக்கம் உள்ளவர்களா? அப்பறியுமில்லையே. அதாவதியமான இப்பழக்கம் எடுப்பதூல் தமிழ்ப்பாலைக்கு மேன்மை.

இனக்கமால். தமிழோடு, இங்கிலிங் தமாக்டாய்பேசும் தமிழரே! உங்கள் சொந்தபாவைஷய நீங்கள் வர வர மற்று போகாதபடி தமிழ்ப்பாவைஷய அவமதியாடேயுங்கள், அதைப் பிழையறப் பேசுங்கள்; இங்ளைஷுயும் கற்று இங்கிதமாய்ப் பேசுங்கள்; இதன்றி, இரண்டையும் சொருகுச் சுபாவை குறிகுதலாம்.

ପ୍ରଦୀପ

காலத்திலே சென்ற சுச்சிதாந்தப் பிள்ளையர்கள். ५३.

இவர் சென்ற குருவாரம் இரவில்-11 மணிக்குத் தேவி யோகமடைந்து விட்டதாகவறிந்தோம். தீராத் துயரமுமடைந்தோம். இவர் சுமார் இருபதுவருடகாலமாய் வேதாந்தபிரசங்கம் செய்துவந்தார். இவருக்கும் எமக்கும் சுமார் பத்துவருடகாலமாய் இதரமதங்களை யெதிர்க்கும் விஷயத்தில் மிகுந்த வொற்றுமை இருந்தது. ஒன்றே எமது சுயக்கியானம் தத்தினுக்கும் இவர் போதித்து வக்த வேதாந்தக் கொள்கையினுக்கு முள்ள சிற்கில வித்தியாசத்தின் பொருட்டு எய்க்கு மவர்க்கும் பெரும்போர்வினைக்குத்துகெரண்டிருந்ததை இப்பத்திரிகையை யாதிதொட்டு வாசித்துவருபவர்கள் அறியத் தார். இவர் இலக்கண விலக்கியங்களைப் பூரணமாகக் கற்றறிந்தவர் வேதாந்த சாஸ்திரங்களில் அதிவீற்பன்னராக விளங்கி யிருந்தனர். வாக்குவல்லபத்திலோ இவர்பகைச்சுரும் இவர்முன்னின்று வார்த்தையாட அஞ்சவர்.

முனிசிபல் எலக்ட்ரன்.

சென்னை முனிசிபல் எலாக்காவைச்சார்ஸ்த் டி-வது டி.வி எண்ணில் தற்காலம் கமிஷனர் வேலையொன்று காலியாக விருக்கிறபடியால், வருகிற சங்காரத்தினம் கமிஷன ரொருவரை அந்த டி.வி.ஏனிலுள்ளவர்கள் தெரிக் கொள்ளுவார்கள் அவ்வாறு தெரிக் கொள்ளுவார்கள் உலோகோபகாரியாக விருப்பது மிக வகுகியகமாம்.

வர்த்தமானம்,

பம்பாய் டூனிவர்சிடி மெட்ரிக்யூலேஷன் பர்ட்டைசயில் பி பார்க்கிகப் பெண்கள் தேறினார்களாம்.

பூனை சுதேச கல்விக்காலையில் வாசித்தவோர் அந்தகண் பம்பாயில் நடஞ்ச டெட்டிகுலேஷன்பாஸ்ட்சையிற் ரேஹினுடும்.

மைசூர் மஹாராஜா அவர்கள் உத்தாரப்படி தம் சிங்கார அரண்மனை சிகரமுடியில் கட்டகாரமொன்று வைக்கப்பட்டதாம்.

இந்தியாவின் ஜனத்தொகை.—இந்தியாவின் அலுவல்களைத் தெரிவிக்கும் கமிஷனர் ரிபோர்ட்டில் குறிக்கப்பட்ட மிருக்கிற ஐக்கிய தேசங்களிலே 26 லட்சம் இந்தியர்களாடங்கி இருக்கிறதாகவும் அவர்களில் 72 ஆயிரம் பேர் நாகரீகமுள்ள பயிர்களும் தொழிலாளிகளைவும் தெரியவருகிறது.

திபா அரசன்.—சென்னையிலிருக்கும் திபா அரசனுக்காக ராணிப்பேட்டையை விட்டு வேறுதக்க இடம்பாக்க உத்தேசித் திருப்பதாய்த் தெரியவருகின்றது மெர்க்காராவில் ஸுரரண்மீன யிருப்பதாகவும் அது திபாவரசனுக்குத் தக்க ஸ்தானமாகவும் மெயில் பத்திரிகைக்கு ஒரு நிருப்பேசர் அறிவித்திருக்கிறார்.

சென்ற சனிக்கிழமை ஜப்பல்பூர் மேப்ஸ் ரேஸ், டியோ
ஸ்விக்கும் இகட்புராவிற்கும் இடையிலுள்ள பாட்வி வாரா
வதி மேற்போம்போது யாரோஒருவண் துப்பாக்கியினால் மு
தல்வண்டியைச் சுட்டானும் இருட்டா யிருந்தமையாலும்
வண்டியின் வேகத்தினாலும் சுட்டவன் யின்னைனன்று தொ
ரிபவில்லை டிரேஸ் பாவிகேயன ஸ்டேஷனில் நிறுத்தப்பட்ட
இ ஆண்டின் ஸ்டேஷனில் ரீபோர்ட்டு செய்யப்பட்டு போ
ல் ஸ்காரர் சுட்டவனைத் தேடிப்பார்த்தும் அகப்படவில்லை
யாம்.

திபாவின் புகைப்படம்... திபாவின் புகைப்படத்தை பர்மாவிலுள்ள ஜனங்களெல்லாரும் வாங்கி தங்கள் வீடுகளில் தோண்டுவிட்டு வைத்தத்க் கொள்ளுகிறார்களன்றும், அவை மிகவும் ஏராளமாய் விலையாகின்றமையால் புகைப்படக்காரர்களிடத்திலுள்ள அவருடைய படங்கள் சீக்கிரத்தில் அற்றுப்போய் வேண்டியவர்களுக்கெல்லாம் அவர்களால் கொடுக்கப்படக் கூடவில்லையன்றும், அவருடைய படத்தை எடுத்துவிற்க ஆரம்பிக்கிறவர்கள் அதனால் மிகுந்த லாபம் பெறுவர்களென்றும் ஒரு ரங்கண்பஷ்டிரிகை கூறுகின்றது.

புகைக்கூடுகள்...இப்போது அனுபவத்திலுள்ள புகைக்கூடுகள் மணிதர்கள் ஏறினினத்த இடத்துக்குச்செலுத்த வல்ல மையில்லாமையினால் ஆகாசத்தில் காற்று எத்திக்கில் வீச மோ அத்திக்குக்கு நேரே செல்கின்றன இப்போது அமெரிகாவில் நூதன புகைக்கூடுகள் செய்யப்படுகின்றன அவை 367 அடி ரீளமும் 100 அடி அகலமும் உள்ளவையாய்கள் டன் நிறையுள்ள பாரத்தையேற்றிச் கொண்டு ஆகாசமார்க்க த்தில் ஒருபணிகேரத்திற்குள் 20 மைல் தூரம் செல்லத்தக் கவையாக இருக்கின்றன இப்புகைக்கூடுகளின் மீதே யுத்த காலங்களி லேறிக்கொண்டு துப்பாக்கிமருந்துகள் தினமைட்டுக்குண்டுகள் வைத்துக்கொண்டு மேலெழுப்பி எந்தப்பட்ட ணத்தின்மீதாவது தினமைட்டுக்குண்டுகளை யுருட்டினால் பெருத்த திமை விளையுமின்பதிற் சந்தேகம் சிறிதுமில்லை அமெரிக்கர் மஹாபக்திசாவிகளா யிருக்கிறார்கள்.

ஜூக்கியமாகாணத்தில் ஓமாகா என்ற விடத்தில் ஒரு வினே தமான ஜெயில்கூடம் கட்டிமுடிவா யிருக்கிறது. அது இரும்பினல் ஸ்தம்பக்குழாய் வடிவாய்ச் செய்யப்பட்டிருக்கிறது ஜெயில் அறைகள் அதைச்சுற்றிக் கட்டப்பட்டிருக்கி ன்றன இது தலையில் கட்டப்படாமல் ஆகாசத்துக்கும், பூ

மிக்குமிடையில் தொங்கலிடப்பட்டு தரையிலுள்ளப்பட்ட உருவாணியில் அது சழுலுகிறது அப்படிச் சழுலுகையில் ஒரோயோரு அறைமாத்திரம் வெளிக்குத் தென்படுகிறது அந்த ஜெயில்கூடம் 3 அடுக்கு உயரமுள்ளது ஒவ்வொரு அடுக்கைச்சுற்றியும் 10 அறைகளிலிருக்கின்றன அதின் நிறை 45 டன் இந்த பிரமாண்டமான பாரத்தை ஒரு மணிதன் ஒரு சிறு கைப்பிடியைக்கொண்டு லேசாய்ச்சுற்றலாம். இருப்புச் சலாகைகளால் ஒரு கூடு அறைகளிலிருக்கிற ஸ்தம்பத்தை ச்சுற்றிலு மிருக்கிறது ஒவ்வொரு அடுக்கின் அடித்தணையின் வாசற்படியில் இரண்டு கதவுகளிலிருக்கின்றன எந்தக்கைத்தியாவது வேண்டியதா யிருக்கும்பொழுது ஜெயில்கூட ஆபீசர் அந்தக்கைத்தியிலிருக்கும் அறைதனக்கெதிரில் வரும்பரியந்தம் அதைச்சழுற்றுவான் அந்த அறைவந்தவுடனே ஒரு சிறிய அசைப்பினால் உட்கதவு திறக்க வெளியேறுகிறான் அப்புறம் ஆபீசர் வெளிக்கதவைத் திறக்க கைதி கீழேவருகிறன். இஃதுகல்வியன் அபிவிருத்தி யல்லவா.

இங்கிலாந்திலிருந்து மிஸ்டர் கப்பர்லாண்ட் என்னும் ஒரு அங்கிலேயகனவான் இத்தேசத்துக்கு வந்திருக்கிறார் இவர் பிறருடைய எண்ணங்களை எல்லாம் சொல்லக்கூடிய காவல்லமைபெற்ற சமர்த்தரா யிருக்கிறார் எவர் எதைப்பற்றி மனதில் எண்ணிக்கொண்ட போதிலும் அதை அப்படியே பெழுதிவிடுகிறார் இவருக்கு தெரியாத பாதைகளில் ஏதாவது ஒரு வார்த்தையை நினைத்துக் கொண்டபோதிலும் நினைத்துக் கொள்ளப்பட்ட வார்த்தையை அதே பாதை எழுத்தாகளில் எழுதி விடுகிறார் இவர் இங்கிலாந்திலிருந்து வருகையில் எகிப்துதேசத்து அரசனைக்கண்டு வந்தார் அவர் அதோகவிதங்களில் இவருடைய வல்லமையைப் பரீட்சை பார்த்தும் ஒன்றிலும் தவறாமல் எண்ணிக்கொண்ட விஷயங்களை யெல்லாம் அணுவளவும் பிசகாமற் சொல்லிவிட்டார் இவர் கொர்ச்காலத்துக்குமுன் பம்பாயில் வந்திரங்கி அங்கிருந்து நிஜாமவர்களைக் கண்டுபோக வந்திருந்தார் அங்கும் இட்மாதிரியாகவே நிஜாமவர்களும் அவர்களுடைய மந்திரிகளும் இவருடைய வல்லமையைப் பலவிதத்திற் பரிசோதித்தும் ஒன்றிலும் தோல்வியடையாமல் எல்லாவற்றிலும் ஜெயம் பெற்றார் இவர் ஒருஅறையில் நிஜாமவர்களோடும் பேசிக்கொண்டிருக்கையில் நிஜாமவர்களுடைய மந்திரிகளிலொருவர் அடுத்த அறையில் ஒருமுடுக்கிற் கிடந்த ஏதோ ஆகு அற்பஸ்துலை நிலைத்துக்கொண்டு மாஸ்டர் கட்பர்லாண்ட் அவர்களை அதைக்காட்டிம்படி கேட்க உடனே அவர் எழுந்து தன் கண்களைக் கட்டச் சொல்லி நினைத்துக்கொண்டவருடைய கையைப் பிடித்து அழைத்துக்கொண்டுபோய் நினைத்துக் கொள்ளப்பட்ட வஸ்து இருந்தவிடத்திற் சென்று அதைத்தொட்டுக் காண்பித்தாராம் இம்மாதிரியாக இன்னுமனிக அற்புதமான செய்கைகளையெல்லாஞ் செய்துவருகிறார் இவர் சில தினங்களுக்குமுன் தம்முடைய பளையரோடு ஜதராபாத்தை விட்டுப் புறப்பட்டு பம்பாய்கவர்னரின் தேவியராகிய ஓபெருமாட்டியைக் காணும்பொருட்டுப் பூனைவுக்குச் சமீபத்திலுள்ள குனிஷ்கண்ட் என்னுமிடத்திற்குச் சென்றிருக்கிறான்று அறிகிறோம். இஃதும் ஒர் விக்தையேவிந்தை ! விக்தை !!

சென்னைஇலெகிக சுங்கத் தொகர்களிற் சிலரால் இயற்றப்பட்ட சமக்கியான சிறு புத்தகங்கள்.

	A	P
திருவிழு ?	1	0
விவாகம்	1	0
மெய்யறிவு:		
புலாண்மறுத்தல் கொலைமறுத்தல்	0	3
ஆத்துமா அழிவில்லாததா ?	0	6
வேதாங்கிரவனம்	0	2
தசரதருக்குப் புத்திரருண்டா ?	0	2
ஏசுபிவாண்பாவர் யாவர்	0	2

மேலைப் பிறு புத்தகங்களை வேண்டுவோர்த்தபாற்கவியுடன் பணமானுப்பி சென்னை இவிழகசெட்டி தெருவில் 291-வது கதவிலக்கமுள்ள வீட்டில் வசிக்கும் ப. அப்பாதுரை செட்டியாரிடத்தில் பெற்றுக்கொள்ளலாம்.

 ALL COMMUNICATIONS MUST BE ADDRESSED TO
P. Munisawmy Naiker, MANAGER
307 LINGHI CHETTY STREET
MADRAS.